



# TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 37]

CHENNAI, WEDNESDAY, SEPTEMBER 11, 2024

Aavani 26, Kurothi, Thiruvalluvar Aandu-2055

## Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public  
issued by Secretariat Departments.

### NOTIFICATIONS BY GOVERNMENT

#### CONTENTS

	<i>Pages.</i>		<i>Pages.</i>
ENVIRONMENT, CLIMATE CHANGE AND FORESTS DEPARTMENT		Labour Courts for Adjudication. .. ..	541-542
Tamil Nadu Forest Act – Declaration of Pottiyam Forest Block in Chinnasalem in Kallakurichi District as Reserved Forest, etc., .. ..	520-536	TOURISM, CULTURE AND RELIGIOUS ENDOWMENTS DEPARTMENT	
LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT		Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act.— Archaeology - Announcement - 2022-2023 - Cave Temple (Hillock) at Vadikkottai Village, (Anaiyur) Sankarankovil Taluk, Tenkasi District .. ..	542-544
Minimum Wages Act:— Revision of minimum rates of wages for Employment in Shops and Commercial Establishments, etc., ..	536-540		
Industrial Tribunal for Adjudication. ..	540-541		

## NOTIFICATIONS BY GOVERNMENT

ENVIRONMENT, CLIMATE CHANGE AND  
FORESTS DEPARTMENT

## Notifications under the Tamil Nadu Forest Act

Declaration of Pottiyam Forest Block in Chinnasalem  
in Kallakurichi District as Reserved Forest under the  
Act

[G.O.Ms No.119, Environment, Climate Change and  
Forests (FR.13), 23rd July 2024, ஆடி 7, குரோதி  
திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/ECCF/850/2024.—In exercise of the powers conferred by Section 4 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby declares that it is proposed to constitute the land within the boundaries specified in the Schedule below as a reserved forest and appoints the Tahsildar (Forest Settlement), Kallakurichi, *ex-officio* to be the Forest Settlement Officer to exercise the powers under clause (c) of the said section in respect of the said area.

## THE SCHEDULE.

Name of the district	: Kallakurichi
Name of the taluk	: Chinnasalem
Number and name of the village and extent	: 29, Malliyambadi 629.90.0 Hectare 28, Kendikal 693.50.5 Hectare 31, Mundiyyur 615.24.5 Hectare 30, Pottiyam 357.14.0 Hectare
Name of the forest block	: Pottiyam forest block
Total extent of the forest block	: 2295.79.0 Hectare
Survey Number	: List given below

Sl. No.	Number and name of the village	Survey Number and Sub Division number	Extent in Hectares
1.	29, Malliyambadi	168-5	0.24.5
		260	0.83.5
		261-2	1.05.5
		262-2	1.62.0
		263	2.52.0
		265	2.18.5
		268	2.71.5
		269	1.29.5
		270	11.25.0
		272	1.27.5
		273-2	0.01.5
		276-2	0.67.5

Sl. No.	Number and name of the village	Survey Number and Sub Division number	Extent in Hectares
		277	1.94.0
		278	1.72.0
		279	1.71.5
		280	299.05.0
		284	3.06.0
		285	9.36.0
		286	3.20.5
		292	9.42.5
		293	7.26.0
		294	7.72.0
		295	4.60.5
		296	7.40.0
		297	2.61.5
		298	7.29.0
		299-3	237.85.0
		<b>Total</b>	<b>629.90.0</b>
2.	28, Kendikkal	76-7	0.25.5
		76-8	0.13.5
		76-9	2.07.5
		77-1	1.80.5
		78-1	0.43.5
		79	1.91.0
		80	0.85.0
		82	4.62.0
		84-1	3.30.5
		84-2	0.82.5
		84-3	0.87.5
		85-1	0.81.0
		85-2	3.03.5
		86-4	0.68.5
		87-1	0.52.0
		87-2	0.67.0
		87-3	0.94.0
		87-4	1.98.0
		87-5	0.36.5
		88-1	1.53.0
		88-2	1.74.5
		88-3	1.27.0
		89-1	0.14.0
		89-2	1.74.0
		89-3	2.26.0
		90-2	0.39.0

Sl. No.	Number and name of the village	Survey Number and Sub Division number	Extent in Hectares
		91-2	0.18.0
		167	1.93.5
		168-2	1.00.0
		171-1	1.86.0
		171-2	0.34.0
		172	0.55.0
		178-2	0.41.0
		178-6	0.29.5
		178-8	0.34.0
		185-1	2.33.0
		186-2	0.37.0
		186-4	0.55.0
		186-5	0.15.5
		187	7.20.0
		188	5.78.0
		189	2.10.0
		191-7	0.95.5
		192-9	0.05.0
		192-10	0.48.0
		193-7	0.18.5
		193-8	0.15.5
		193-9	0.21.5
		193-10	0.52.0
		195-5	0.55.5
		199-5	0.41.0
		200-2	0.72.0
		200-4	0.40.5
		203-1	0.32.5
		204	1.51.0
		205-1	0.25.0
		205-2	0.45.0
		205-3	1.35.5
		205-4	0.67.0
		205-5	0.77.0
		205-6	0.48.0
		205-7	0.71.0
		206-1	0.14.0
		206-2	0.21.0
		207	244.62.0
		208-1	0.90.0
		208-2	1.97.0
		209	1.02.0
		210	5.44.0
		211	2.02.0

Sl. No.	Number and name of the village	Survey Number and Sub Division number	Extent in Hectares
		212	25.56.0
		213-1	0.13.0
		213-2	1.62.0
		214	5.12.0
		215-1	0.29.0
		215-2	0.40.5
		215-3	1.02.0
		216-1	1.28.0
		216-2	0.50.0
		216-3	0.56.0
		232	300.50.0
		233	4.38.0
		234	5.12.0
		235	2.99.5
		236-1	1.27.0
		236-2	0.44.0
		236-3	3.68.0
		237-1	1.00.0
		237-2	0.88.0
		237-3	0.47.0
		238	1.82.0
		239-1	1.80.0
		239-2	1.88.0
		240-1	0.79.0
		240-2	0.98.0
		241	0.96.0
		<b>Total</b>	<b>693.50.5</b>
3.	31, Mundiur	1	22.37.0
		2	0.71.5
		3	1.69.0
		4-3	0.23.5
		5-2	2.32.0
		6	2.22.5
		7	0.72.0
		8	1.93.0
		10-6	1.22.5
		11	3.74.0
		12-4	0.69.0
		23	0.66.5
		24-1	0.80.0
		24-2	2.78.0
		25	1.87.0
		26	9.92.0
		27-1	0.32.0

Sl. No.	Number and name of the village	Survey Number and Sub Division number	Extent in Hectares
		27-2	0.14.5
		27-3	2.20.0
		28	2.72.0
		29-6	0.54.0
		29-7	0.08.0
		55-1	0.09.0
		56-3	0.38.0
		59-1	3.72.0
		59-2	0.68.0
		60-1	1.71.0
		60-2	0.54.0
		61-1	1.40.0
		61-2	3.58.0
		62-3	0.22.5
		62-4	3.81.0
		65-2	0.16.0
		66-1	1.12.0
		66-2	0.17.0
		66-3	0.82.0
		66-4	1.87.0
		67	0.08.0
		68-1	0.52.0
		68-2	0.10.0
		68-3	0.52.0
		68-4	1.28.0
		68-5	0.85.0
		69	1.27.5
		70	0.36.0
		71	0.30.0
		72-1	0.28.5
		72-2	0.14.0
		72-3	0.21.5
		73-1	0.48.0
		73-2	1.30.5
		74	0.39.0
		75	2.48.0
		76	1.36.0
		77	5.86.5
		78-1	0.70.0
		78-2	3.71.5
		80	3.83.0
		81-5	0.35.0
		81-7	0.25.5
		88	0.85.5

Sl. No.	Number and name of the village	Survey Number and Sub Division number	Extent in Hectares
		89	0.77.0
		90	1.43.0
		91	1.83.0
		92	1.42.5
		93	3.19.0
		94	0.69.0
		95	3.76.0
		96-1	315.53.5
		97-1	0.29.0
		100-1	0.54.0
		100-4	0.02.5
		100-5	0.10.5
		100-6	0.09.0
		102-2	2.65.5
		104-2	0.19.5
		134-4	0.12.0
		134-5	0.45.5
		134-8	0.04.5
		134-10	1.07.0
		136-2	0.28.0
		137-2	0.38.5
		139	4.58.0
		143	163.40.0
		149-4	0.74.0
		154-3	0.70.5
		155-3	1.49.0
		164-1	1.76.0
		<b>Total</b>	<b>615.24.5</b>
4.	30, Pottiyam	59-8	0.13.5
		68-3	0.12.0
		68-4	0.96.0
		94	0.73.5
		95-1	0.48.0
		95-2	0.46.5
		95-4	0.23.5
		96-1	1.41.0
		96-2	0.84.5
		97	3.79.5
		98	0.99.0
		99-1	2.35.5
		99-2	0.34.0
		99-3	0.56.0
		100-1	2.34.5
		100-2	0.58.5

Sl. No.	Number and name of the village	Survey Number and Sub Division number	Extent in Hectares
		101	2.20.5
		102-1	1.09.5
		102-2	1.34.5
		103	2.20.0
		104	0.90.0
		105	0.66.0
		106	2.02.5
		107	2.94.0
		108	197.90.0
		128-1	0.51.5
		128-2	1.14.5
		128-3	0.32.5
		128-4	0.40.0
		129	1.62.5
		130	0.80.5
		131	0.92.5
		132-1	0.13.0
		132-2	0.47.5
		132-3	0.41.5
		133	0.31.5
		134	0.39.5
		135	0.31.5
		136	5.17.0
		137	0.22.5
		138	0.49.5
		139	0.87.0
		140	0.64.0
		141	0.46.0
		142	0.43.5
		143-1	0.77.5
		144-1	1.14.5
		144-2	0.59.0
		144-3	0.28.0
		145	108.50.0
		146-11	0.30.0
		146-12	0.37.0
		146-13	0.31.0
		146-15	0.19.5
		158-10	0.03.0
		158-11	0.04.0
		158-12	0.04.5
		158-13	0.05.0
		158-14	0.10.5
		158-16	0.35.5

Sl. No.	Number and name of the village	Survey Number and Sub Division number	Extent in Hectares
		159-8	0.28.0
		170-6	0.02.5
		170-7	0.04.0
		<b>Total</b>	<b>357.14.0</b>
		<b>Grand Total</b>	<b>2295.79.0 Hectare</b>

BOUNDARIES.

**North.-** Starting from tri-junction point of Survey Numbers 76/7, 77 and 82 of No.28, Kendikkal village the boundary runs generally towards east along the southern boundary of Survey Number 82, south east boundary of Survey Number 40 of No.28, Kendikkal village and meets the tri-junction point of Survey Number 40 and 207 of No.28, Kendikkal village and Survey Number 259 of Number 29, Malliyambady village. Thence, the boundary runs along southeast boundary of Survey Number 259 and southern boundary of Survey Number 259 and southern boundary of Survey Numbers 257, 255, 262/1, 264/1, 264/2, 254, 250, 266, 267, 222, 271, 273/1, 212, 209, 274 southwest corner of Survey Number 179 and the boundary turns towards south and runs along west boundary of Survey Numbers 275, 276/1, west and southern boundary of 276/1 western boundary of Survey Number 275, northern, western boundary of Survey Number 177, western boundary of Survey Number 288, northern, western boundary of Survey Number 283, western, southern eastern boundary of Survey Number 281, southern boundary of Survey Number 283, 287, eastern boundary of Survey Number 289, southern boundaries of Survey Numbers 290, 291,173/1, 173/2, 170, 169, 168/6, 168/4, 167/4, 166/2, 165/3, 161/3, 160/3, 159/2, 150/2, 299/4, western boundary of Survey Numbers 143/1, 143/2, 142/2, 142/3, southern boundaries of Survey Numbers 142/3, 141/5, 136/6 and 135 all of No.29, Malliyambady village and meets the tri-junction point of Survey Numbers 135, 299/3 of No.29, Malliyambadi village and Survey Number 65/1 of No.30, Pottiam village.

**East.-** Thence, the boundary turns towards south and runs along western boundary of Survey Number 65/1, northern boundary of Survey Numbers 68/2, 68/5, 68/1, 69/2, 70/1, eastern side of Survey Number.87, northern boundary of Survey Number 88, western boundary of Survey Number 89, northwest corner of Survey Number 86, northern side of Survey Number 90, northeast corner of Survey Number 92, eastern, northern and western sides of Survey Number 93, northwest corner of Survey Number 92, northern, eastern and southern sides of Survey Number 95/3, southern sides of Survey Numbers 92, 91, 83, western, southern, eastern boundaries of Survey Number 82, southern boundary of Survey Number 81, western, southern, eastern sides of Survey Number 79, southeast corner of Survey Number 78, southern boundary of Survey Numbers 75,74, 59/1, western boundaries of Survey Numbers 59/7, 109,110, western southern boundaries of Survey Number 111/1, southwest corner of Survey Number 116,

western side of Survey Number 117 northern boundaries of Survey Numbers 150, 149, 148, western boundaries of Survey Numbers 148, 147, 146, 157, 158/2, 158/5, 159/1, 3, 5 northeast corner of Survey Number 165 all of No.30, Pottiam village and meets with tri-junction point of Survey Numbers 165, 159/5 and Survey Number 145 of Pottiam village.

**South.-** Thence, the boundary line runs generally towards west along the northern boundary of Survey Numbers 165, 169, 170, 171, 173, 174 all of No.30, Pottiam village and meets the common village boundary stones of No.40, Narayanapatty village. Thence, the boundary turns towards north and runs along eastern and northern boundary of Survey Number 117, Northern boundary of Survey Numbers 123, 116, 122, 114, 123, eastern boundary of Survey Number 84, southern boundary of Survey Number 86/2, western, southern, eastern, northern boundaries of Survey Number 87/2, northwest boundary of Survey Number 86/2, northwest, west boundaries of Survey Number 79, western, southern boundaries of Survey Number 81/1, western boundary of Survey Numbers 81/9, 83, northern boundaries of Survey Numbers 105, 104/1, 103, 101, 100/2, 97/2, 97/3, 123, 58, 57, 56/2, eastern boundaries of Survey Number 55/2, 96/2, 62/2, southern, eastern side of Survey Number 62/2, Southern boundary of Survey Numbers 64/5, 63/1, eastern boundary of Survey No.63/2, northern boundary of Survey Number 63/4, 63/3 western boundary of Survey Number 63, northern boundary of Survey Number 64/5, northeast corner of Survey Number 32, eastern, northern and western boundaries of Survey Number 65/1 eastern boundary of Survey Number 29/5, eastern northern and western boundaries of Survey Number 29, northern boundary of Survey Numbers 30/1, 20/7, northern, western boundaries of Survey Number 21, northwest boundaries of Survey Number 10/2, 10/1, western, southern boundary of Survey Number 13, southern boundary of Survey Number 15, western boundary of Survey Numbers 16, 35, 36, northern boundary of Survey Number 132, eastern boundaries of Survey Numbers 135, 138, 140, 12, northern boundary of Survey Number 12, eastern boundary of Survey Number 4, 4/2, east, north and western boundaries of Survey Number 5/1, 4/1, western boundaries of Survey Number 4/2, 12, 141, northern, western, southern boundaries of Survey Number 142, southern western boundary of Survey Number 141, western boundary of Survey Number 140, western, northern boundary of Survey Number 136, northern, western, southern boundaries of Survey Number 137/1, western, southern boundaries of Survey Number 136/1, western boundary of Survey Number 133/1, northern boundary of Survey Number 134/1, eastern, northern boundary of Survey Number 164/2, northeastern boundary of Survey Numbers 164/3, 163/1, 163/3, 163/1, northern boundary of Survey Numbers 158/2, 158/4, 158/1, 154/2, 154/1, 149/3, 2, 1, 148, 149/3 all of No.31, Mundiyyur village and meets the tri-junction point of Survey Number 149/3, 143 of No.31, Mundiyyur village and 108 of Number 32, Thoradipattu village.

**West.-** Thence, the boundary turns towards north and runs along eastern boundary of Survey Number 108 of No.32, Thoradipattu village and meets the tri-junction

point of Survey Number 108 of No.32, Thoradipattu village, Survey Numbers 225 and 232 of Number 28, Kendikkal village. Thence, the boundary runs along northwest boundary of Survey Number 225, northeast corner of Survey Number 230, eastern boundaries of Survey Numbers 229, 228, 225, 227, 226, southwest corner of Survey Number 210/2, southern boundaries of Survey Numbers 217/5, 217/4, 217/12, 177, 181, 182, 192/6, 193/1, 3, 4, 6, 194, 196/6, 198/8, 202, 203/3, eastern northern sides of Survey Number 203/3, eastern side of Survey Number 201, eastern, northern sides of Survey Number 200/3, northern boundary of Survey Numbers 200/1, 199/3 eastern boundary of Survey Number 199/3, northern boundary of Survey Numbers 199/1, 197, 195/4, eastern boundary of Survey Number 195/2, northern boundary of Survey Numbers 195/1, 191/1, eastern and northern boundaries of Survey Number 190, northern boundary of Survey Numbers 184/2, 185/2, 183/2, 183/1, 186/3, western boundary of Survey Number 186/3, northwest corner of Survey Number 161, western boundary of Survey Number 179, northern boundary of Survey Numbers 178/3, 178/1, 175/3, 173, 170, 168/1, eastern boundary of Survey Number 166/1 southern, eastern boundaries of Survey Number 91/1, 90/1, northern boundary of Survey Number 90/1, eastern boundary of Survey Number 90/3, 93/1, eastern, northern, western boundaries of Survey Number 93/5 and the boundary runs along the western boundaries of Survey Number 79, 77 all of No.28, Kendikkal village and reaches the starting point.

The following survey numbers will be retained as enclosures:-

Sl. No	Number and name of the village	Survey Number and Sub Division Number	Extent in Hectares
1	28, Kendikkal	86-1	1.17.5
		86-2	0.78.0
		86-3	0.82.0
2.	31, Mundiyyur	9-1	1.18.0
		9-2	0.07.0
		9-3	0.27.0
		<b>Total</b>	<b>4.29.5 Hectare</b>

#### NOTIFICATION – II.

[G.O.Ms No.119, Environment, Climate Change and Forests (FR.13), 23rd July 2024, ஆடி 7, குரோதி திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/ECCF/851/2024.—In exercise of the powers conferred by the last paragraph of section 4 of the Tamil Nadu Forest Act 1882, (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby appoints the District Forest Officer, Villupuram, *ex-officio* to attend on behalf of the Government at the inquiry prescribed under Chapter-II of the said Act, in respect of the land of Pottiyam forest block proposed to be constituted as a reserved forest.

NOTIFICATION – III.

[G.O.Ms No.119, Environment, Climate Change and Forests (FR.13), 23rd July 2024, ஆடி 7, குரோதி திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/ECCF/852/2024.—In exercise of the powers conferred by Section 14 of the Tamil Nadu Forest Act 1882, (Tamil Nadu Act V of 1882) the Governor of Tamil Nadu hereby appoints the Additional Personal Assistant to the Collector of Kallakurichi District, Kallakurichi, *ex-officio* to hear appeals if any, against the orders passed under sections 11, 12 and 13 of the said Act, in respect of the land of Pottiyam forest block proposed to be constituted as a reserved forest.

**Erukkampattu Forest Block in Kalvarayanmalai Taluk in Kallakurichi District**

[G.O.Ms No.132, Environment, Climate Change and Forests (FR.13), 8th August 2024, ஆடி 23, குரோதி திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/ECCF/853/2024.—In exercise of the powers conferred by section 4 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby declares that it is proposed to constitute the land within the boundaries specified in the Schedule below as a reserved forest and appoints the Special Tahsildar (Forest Settlement), Kallakurichi, *ex-officio* to be the Forest Settlement Officer to exercise the powers under clause (c) of the said section in respect of the said area.

THE SCHEDULE.

Name of the District	: Kallakurichi	
Name of the Taluk	: Kalvarayanmalai	
Name of the forest block	: Erukkampattu forest block	
Number name of the Village and extent	: (Hectare)	
	5, Innadu	496.15.0
	15, Vengodu	139.28.0
	16, Erukkampattu	525.62.5
	17, Mottaiyanur	479.82.0
Total Extent of the forest block	: 1640.87.5 Hectare	

Number and name of the Village	Survey number and Sub-division Number	Extent in Hectare
(1)	(2)	(3)
5, Innadu	1	2.41.0
	2	3.30.5
	3-1	1.01.0
	3-4	0.17.0
	3-5	0.19.0
	3-6	1.15.0

Number and name of the Village	Survey number and Sub-division Number	Extent in Hectare
(1)	(2)	(3)
	4-1	10.05.5
	4-2	0.25.0
	4-3	0.05.0
	4-4	0.08.5
	5-1	1.36.0
	6	4.08.0
	10-2	0.21.0
	11-3	0.75.0
	12-3	0.09.0
	12-4	0.18.0
	15	1.10.5
	16-1	0.68.0
	16-2	9.02.0
	17-1	0.12.0
	17-2	0.73.0
	17-3	3.04.5
	18-1	1.40.0
	18-2	1.60.0
	19-4	0.44.0
	19-5	0.50.0
	19-6	0.65.0
	20	2.04.0
	21	1.83.0
	22	2.44.0
	23	8.03.5
	24-1	1.84.0
	24-2	1.62.0
	25-1	1.07.0
	25-2	1.12.0
	25-3	0.80.0
	25-4	1.08.0
	26	2.97.0
	27-1	1.29.0
	27-2	1.30.0
	27-3	1.58.0
	28-4	0.46.0
	29-1	0.90.0
	29-2	23.26.0
	30	5.76.0
	31-1	0.68.0
	31-2	1.22.0
	32-2	2.63.0
	36-2	4.25.0
	39-1	1.70.0

<i>Number and name of the Village</i>	<i>Survey number and Sub-division Number</i>	<i>Extent in Hectare</i>
(1)	(2)	(3)
	40	7.07.0
	41-1	0.64.0
	41-3	1.27.0
	49-1	1.16.0
	49-6	0.98.0
	49-7	0.88.0
	50	1.18.5
	51-1	2.06.0
	51-2	0.96.0
	52-1	0.51.0
	52-2	2.59.0
	55-3	0.24.0
	56-3	1.83.0
	58-1	1.00.5
	58-2	0.77.5
	59	2.34.0
	60	6.06.0
	61	3.84.0
	62-3	1.94.0
	62-4	1.95.5
	63-1	0.21.5
	76	1.19.0
	77-1	0.44.0
	77-4	0.30.5
	77-5	0.64.5
	78	6.25.0
	79-1	0.49.0
	79-3	1.06.0
	80-2	0.51.0
	80-4	0.14.0
	80-5	1.06.0
	80-7	0.24.0
	81-3	0.62.0
	81-4	0.40.0
	83-1	1.38.0
	84-3	0.08.5
	84-4	1.02.5
	85-1	0.23.5
	85-2	1.42.0
	86-1	0.32.0
	86-2	0.63.0
	86-3	6.67.5
	87-3	0.40.5
	88	1.83.0

<i>Number and name of the Village</i>	<i>Survey number and Sub-division Number</i>	<i>Extent in Hectare</i>
(1)	(2)	(3)
	89-2	9.91.0
	89-3	1.21.0
	90	5.31.0
	91	18.04.0
	92	11.65.0
	93	4.34.0
	94	2.84.0
	95	8.37.5
	96	1.27.0
	97	5.43.5
	98	0.33.5
	99	2.18.5
	100-1	142.45.0
	101	13.50.0
	102	2.56.0
	103	4.55.5
	104	1.70.5
	105-1	0.96.0
	105-2	1.02.0
	105-3	3.58.0
	106-1	3.91.0
	106-2	0.94.0
	107	7.60.0
	108-1	0.44.5
	108-2	60.65.5
	<b>Total</b>	<b>496.15.0</b>
15, Vengodu	4	2.69.0
	5-4	0.10.5
	8	24.89.0
	10-3	0.48.5
	13-6	0.29.0
	20-1	0.32.0
	20-2	1.24.0
	20-3	0.76.0
	20-5	0.54.5
	20-6	0.15.0
	22	4.10.0
	50-1	10.62.5
	52-1	0.94.0
	52-2	0.09.5
	53-3	0.23.0
	53-4	0.02.0
	53-5	0.23.5
	68-1	1.74.0



<i>Number and name of the Village</i>	<i>Survey number and Sub-division Number</i>	<i>Extent in Hectare</i>
(1)	(2)	(3)
	68-2	0.10.5
	68-3	0.17.0
	69-1	0.15.5
	69-2	0.07.0
	69-3	0.50.0
	69-4	1.44.0
	70-1	2.06.5
	70-2	0.21.0
	70-3	0.32.5
	71	82.37.0
	72-3	1.37.5
	72-5	0.22.0
	72-6	0.26.5
	73-4	0.55.0
	<b>Total</b>	<b>139.28.0</b>
16, Erukkampattu	1-1	2.63.0
	1-2	0.76.0
	1-3	1.34.0
	2-1	38.75.0
	2-2	0.25.0
	3-1	1.58.0
	3-2	0.92.0
	3-3	0.04.0
	3-4	0.88.0
	3-5	0.28.0
	4	0.43.0
	5	0.58.5
	6	4.42.0
	7	7.72.0
	8	0.62.0
	9	0.60.5
	10	6.74.0
	11-1	0.43.5
	11-2	0.16.0
	11-3	1.22.0
	11-4	0.13.0
	11-5	0.06.5
	11-6	0.08.0
	11-7	1.10.0
	11-8	0.60.5
	11-9	0.53.0
	12-3	0.69.0
	12-4	2.34.5
	13-1	0.32.0

<i>Number and name of the Village</i>	<i>Survey number and Sub-division Number</i>	<i>Extent in Hectare</i>
(1)	(2)	(3)
	13-6	0.23.0
	15-1	2.16.0
	15-2	1.62.0
	17	0.70.0
	18	0.50.0
	19-3	0.39.0
	20	37.62.0
	21-1	23.37.5
	22-1	0.40.5
	22-2	0.79.5
	23	0.15.0
	24-4	0.88.0
	27-8	0.71.5
	28-5	0.07.5
	31-3	0.22.0
	31-4	0.25.0
	32-1	0.20.0
	32-2	0.80.0
	32-3	0.17.0
	33	1.50.5
	34	2.06.5
	35	4.12.0
	36	6.80.5
	37-1	0.35.0
	37-2	1.75.5
	38	3.97.0
	39-1	7.16.0
	39-2	0.80.0
	40	1.94.5
	41-1	0.52.5
	41-2	0.43.5
	42-1	3.10.5
	42-2	2.93.0
	42-3	0.90.5
	43	5.48.0
	44-1	1.41.5
	44-2	1.36.0
	45	2.68.0
	46-1	0.50.0
	47	5.26.0
	48-3	1.09.0
	48-5	1.01.0
	51-1	0.79.5
	51-2	1.10.0

<i>Number and name of the Village</i>	<i>Survey number and Sub-division Number</i>	<i>Extent in Hectare</i>
(1)	(2)	(3)
	51-3	0.81.0
	51-4	1.06.5
	52-1	5.43.0
	52-2	0.44.0
	53	2.37.0
	54	100.00.5
	55	32.50.0
	57-1	0.50.0
	57-2	0.91.0
	58	2.89.0
	59-2	0.16.0
	59-3	0.25.5
	59-4	0.19.5
	60-3	0.12.0
	60-4	0.96.5
	60-5	0.10.5
	65	0.94.5
	67-1	1.12.0
	67-2	0.63.0
	68	0.78.5
	69	74.25.5
	70	3.53.5
	72-1	0.62.0
	74	1.36.5
	77	7.91.0
	78-1	1.12.0
	78-2	3.28.5
	79	1.72.0
	81-2	2.57.0
	83-1	0.23.5
	83-2	0.94.5
	83-4	0.36.0
	88-2	0.47.0
	89-3	0.73.0
	90	5.35.0
	91	62.40.5
	<b>Total</b>	<b>525.62.5</b>
17, Mottaiyanur	1	1.78.0
	2	2.36.0
	3	89.00.0
	4	6.12.0
	5	2.50.0
	6-1	5.95.0
	6-2	1.12.0

<i>Number and name of the Village</i>	<i>Survey number and Sub-division Number</i>	<i>Extent in Hectare</i>
(1)	(2)	(3)
	6-3	1.38.0
	6-4	0.45.0
	6-5	1.44.0
	6-6	2.62.0
	7-1	0.92.0
	7-2	0.22.0
	7-3	0.42.0
	8-1	2.00.0
	8-2	0.71.0
	10	0.49.0
	11-1	2.18.0
	11-2	1.26.0
	11-3	1.63.0
	12	2.16.0
	13	1.81.0
	14-2	3.10.0
	15	1.08.0
	16	0.54.0
	18-2	1.12.0
	19-1	0.55.0
	19-2	73.25.0
	20-2	0.20.0
	20-3	3.90.0
	21-1	0.43.0
	21-3	1.73.0
	22	1.74.0
	23-2	0.82.0
	23-4	1.62.0
	23-5	1.58.0
	26-1	0.78.0
	26-2	0.42.0
	26-3	0.08.0
	26-8	0.18.0
	27-1	0.16.0
	28-4	0.37.0
	28-5	0.60.0
	28-6	0.06.0
	29	111.20.0
	30-1	0.62.0
	30-2	0.12.0
	30-3	0.64.0
	30-4	0.26.0
	31-1	0.82.0
	31-2	0.72.0

Number and name of the Village	Survey number and Sub-division Number	Extent in Hectare
(1)	(2)	(3)
	38-2	1.58.0
	40	1.04.0
	41-1	1.40.0
	41-2	0.42.0
	42	4.46.0
	43	2.56.0
	44	1.52.0
	45-1	0.40.0
	45-2	1.55.0
	45-3	0.18.0
	46-1	0.51.0
	47	1.04.0
	48	1.35.0
	49-1	0.54.0
	49-2	0.51.0
	51	2.48.0
	52-2	3.76.0
	53-1	0.38.0
	53-2	1.20.0
	54-1	0.36.0
	54-2	0.78.0
	54-3	0.61.0
	55	1.68.0
	56-1	0.43.0
	56-2	0.30.0
	56-3	0.32.0
	57-1	0.76.0
	57-2	0.61.0
	58	0.51.0
	59-1	0.69.0
	59-2	0.51.0
	61-1	0.40.0
	61-2	0.26.0
	61-3	0.67.0
	63	23.72.0
	64	1.80.0
	65-1	2.60.0
	65-2	0.28.0
	66-2	0.77.0
	67	0.59.0
	68	77.08.0
	<b>Total</b>	<b>479.82.0</b>
	<b>Grand Total</b>	<b>1640.87.5</b>

## BOUNDARIES.

**North.-** Generally, the boundary starts from the tri-junction point of No.5, Innadu Village boundary stone, No.14, Melnilavur Village boundary stone and Survey Number 3 of No.5 Innadu Village, the boundary runs towards northeast along the northeast Village boundaries of No.14, Melnilavur Village, and No.13, Kilnilavur Village till it meets the tri-junction points of No.13, Kilnilavur, No.12, Vilvathi and No.15, Vengodu Village boundary stones. Thence, the boundary turns towards south and runs along the western side of Survey Numbers 23, 9/1, 10, 13/2, northern, western side of Survey Number 13/1, western, southern and eastern side of Survey Number 14/1, western side of Survey Number 14/2, southwest corner of Survey Number 15/1, western side of Survey Numbers 18/1, 18/2, 18/3, 19, southern side of Survey Number 19, western side of Survey Numbers 20/4, 21, northern, western, southern, eastern sides of Survey Number 23, eastern side of Survey Number 51, southern sides of Survey Numbers 36/1, 36/2, 36/4, 39/1, western side of Survey Numbers 39/2, 39/3 northern, western, southern sides of Survey Number 49, northern, western, southern sides of Survey Numbers 54/2, 54/1, western and southern side of Survey Numbers 53/1, 2, southern sides of Survey Numbers 59/1, 60/1, 2, 3, western side of Survey Number 67/1, southern and eastern side of Survey Numbers 67/2, 3, 4, southern side of Survey Numbers 66, 77, 77/5, 73/1, 2, 3, 74/5, 75/2, 76/3 and 79 all of No.15, Vengodu Village and meets the tri-junction points of common Village boundary stones of No.15,Vengodu Village, No.18,Vellarikadu Village and No.16, Erukkampattu Village.

**East.-** Thence, the boundary turns towards south and runs along the western Village boundary of No.18, Vellarikadu Village, western, southern sides of Survey Number 56 of Vellarikadu Village and northern, western and southern sides of Survey Number 84, western side of Survey Number 86, southern side of Survey Numbers 89, 86 all of No.17, Mottaiyanur Village and meets the tri-junction point of Survey Numbers 68, 86 of No.17, Mottaiyanur Village and Village boundary stone of No.9, Karuvelampatty Village.

**South.-** Thence, the boundary turns towards southwest and runs along the northwest boundary of No.9, Karuvelampatty Village and meets the tri-junction point of Survey Number 68, Mottaiyanur Village and common Village boundary stones of No.9, Karuvelampatty and No.8, Nochimedu Villages. Thence, the boundary runs along northern side of Survey Number 50, eastern side of Survey Numbers 37/2, 39/1, southern, eastern sides of Survey Number 39/1, northern sides of Survey Numbers 39/3, 39/2, 36/2, 36/1, southwest corner of Survey Number 34/3, eastern side of Survey Numbers 34/5, 34/1, northern side of Survey Number 34/1, northwest corner of Survey Number 34/4, eastern side of Survey Number 33/2, southern side of Survey Number 32/3, eastern side of Survey Number 32/2, northern side of Survey Numbers 35/2, 32/1, 33/4, 31/3, 31/4 all of No.8, Nochimedu Village and meets the tri-junction point of Survey Number 31/4 of No.8, Nochimedu Village, Survey Number 29/3 of No.17, Mottaiyanur Village and northern Village boundary of No.7, Mavadi pattu Village. Thence, the boundary runs

towards west along the northern Village boundary of No.7, Mavadipattu Village till it meets the common Village boundary stones of No.7, Mavadipattu, No.5, Innadu and Survey Number 2 of No.17, Mottaiyanur Village.

**West.-** Thence, the boundary turns towards north and runs along the eastern side of Survey Number 109 of No.5, Innadu Village till it reaches the starting point.

The following survey numbers will be retained as enclosures within the above forest block:-

<i>Number and name of the Village</i>	<i>Survey number and Sub-division number</i>	<i>Extent in Hectare</i>
(1)	(2)	(3)
5, Innadu	3-2	2.18.0
	3-3	0.01.0
	5-2	0.49.0
	5-3	0.57.0
	7-1	1.65.0
	7-2	0.74.0
	7-3	0.58.0
	8	1.47.0
	9-1	0.67.5
	9-2	1.50.0
	9-3	0.68.5
	9-4	0.03.0
	10-1	1.16.0
	11-1	0.91.5
	11-2	0.43.5
	12-1	0.32.0
	12-2	1.39.0
	13	0.33.0
	14	0.36.0
	19-1	0.56.0
	19-2	0.56.0
	19-3	0.19.0
	28-1	0.19.5
	28-2	1.56.0
	28-3	1.59.0
	32-1	1.71.0
	33-1	2.00.0
	33-2	0.20.5
	33-3	0.14.0
	34-1	0.63.5
	34-2	0.35.5
	34-3	0.68.0
	34-4	0.62.0

<i>Number and name of the Village</i>	<i>Survey number and Sub-division number</i>	<i>Extent in Hectare</i>
(1)	(2)	(3)
	35	0.35.0
	36-1	0.81.0
	37-1	0.37.0
	37-2	0.29.0
	37-3	1.81.5
	37-4	0.24.0
	37-5	0.30.5
	37-6	0.68.0
	37-7	0.07.0
	37-8	0.20.0
	37-9	0.54.0
	38-1	0.61.5
	38-2	0.10.0
	38-3	0.36.0
	38-4	0.66.0
	38-5	2.28.0
	38-6	0.84.5
	38-7	0.56.0
	38-8	0.62.0
	38-9	1.60.0
	39-2	0.66.0
	41-2	1.36.0
	42-1	0.86.5
	42-2	0.12.5
	42-3	0.01.0
	43-1	0.36.0
	43-2	0.69.5
	44-1	2.41.5
	44-2	0.02.5
	44-3	0.02.0
	45	0.13.0
	46-1	0.80.0
	46-2	1.02.0
	46-3	0.96.0
	46-4	0.10.0
	47-1	3.19.0
	47-2	0.38.0
	47-3	0.28.0
	47-4	0.54.0
	47-5	0.23.0
	48-1	1.29.0

<i>Number and name of the Village</i>	<i>Survey number and Sub-division number</i>	<i>Extent in Hectare</i>
(1)	(2)	(3)
	48-2	0.23.0
	48-3	0.35.0
	49-2	0.40.5
	49-3	0.24.0
	49-4	3.22.0
	49-5	0.34.0
	49-8	0.37.5
	49-9	0.24.0
	53-1	0.19.0
	53-2	0.33.0
	53-3	0.42.5
	53-4	0.50.5
	53-5	0.64.0
	53-6	0.12.0
	54-1	0.60.0
	54-2	0.76.0
	54-3	0.31.5
	55-1	0.20.5
	55-2	0.46.5
	55-4	0.47.5
	55-5	0.05.5
	56-1	0.19.0
	56-2	0.60.0
	57-1	0.61.0
	57-2	0.41.5
	57-3	0.62.5
	62-1	0.52.0
	62-2	0.87.5
	63-2	3.19.0
	63-3	0.38.0
	63-4	0.30.0
	64- 1-11	3.30.0
	65- 1-10	3.02.0
	66- 1-12	2.59.0
	67	0.35.0
	68- 1-8	2.15.5
	69- 1-2	4.08.0
	70	0.19.5
	71-1	0.78.0
	71-2	0.37.5
	71-3	0.40.0
	71-4	1.32.0

<i>Number and name of the Village</i>	<i>Survey number and Sub-division number</i>	<i>Extent in Hectare</i>
(1)	(2)	(3)
	72-1	0.84.0
	72-2	0.10.0
	72-3	0.02.0
	72-4	0.14.0
	73	0.49.0
	74-1	1.15.0
	74-2	0.15.0
	74-3	1.42.0
	75-1	0.36.0
	75-2	0.14.0
	75-3	0.39.0
	77-2	0.49.5
	77-3	0.34.0
	79-2	0.52.0
	80-1	0.66.0
	80-3	0.85.0
	80-6	0.22.0
	81-1	0.52.0
	81-2	3.52.0
	82-1	1.14.0
	82-2	0.33.0
	83-2	0.31.5
	83-3	0.73.0
	84-1	0.27.5
	84-2	0.80.0
	87-1	0.42.0
	87-2	3.60.0
	89-1	9.29.5
	100-2	0.40.0
	<b>Total</b>	<b>121.64.0</b>
15, Vengodu	1-1	0.75.0
	1-2	0.91.0
	2	1.29.0
	3-1	4.52.5
	3-2	0.89.5
	3-3	1.72.0
	3-4	1.14.5
	3-5	2.17.0
	5-1	2.03.0
	5-2	0.31.0
	5-3	0.42.5
	6	2.26.0

<i>Number and name of the Village</i>	<i>Survey number and Sub-division number</i>	<i>Extent in Hectare</i>
(1)	(2)	(3)
	7	1.66.0
	50-2	0.39.5
	72-1	0.41.0
	72-2	0.27.5
	72-4	0.17.5
	<b>Total</b>	<b>21.34.5</b>
17, Mottaiyanur	8-3	0.03.5
	8-4	0.47.0
	8-5	0.02.0
	9-1	1.71.5
	9-2	0.03.0
	9-3	0.03.0
	9-4	0.04.0
	9-5	1.69.5
	14-1	0.22.0
	17-1	0.98.0
	17-2	0.24.0
	18-1	0.76.0
	20-1	1.32.0
	21-2	1.13.0
	21-4	0.66.0
	23-1	11.32.0
	23-3	0.24.0
	24-1	1.28.5
	24-2	0.01.5
	25-1	0.62.0
	25-2	0.72.0
	25-3	0.32.0
	26-4	0.80.0
	26-5	0.04.0
	26-6	0.04.0
	26-7	0.14.0
	27-2	0.46.0
	28-1	0.14.0
	28-2	0.24.0
	28-3	0.22.0
	38-1	0.58.0
	46-2	0.02.5
	52-1	0.38.0
	60-1	0.27.0
	60-2	0.21.0

<i>Number and name of the Village</i>	<i>Survey number and Sub-division number</i>	<i>Extent in Hectare</i>
(1)	(2)	(3)
	60-3	0.26.0
	60-4	0.26.0
	62-1	0.66.0
	62-2	0.02.0
	66-1	0.17.0
	<b>Total</b>	<b>28.78.0</b>
16, Erukkampattu	12-1	0.67.5
	12-2	0.59.0
	13-2	0.24.0
	13-3	0.43.0
	13-4	0.19.5
	13-5	0.19.5
	14	5.84.0
	16-1	0.71.0
	16-2	0.46.0
	16-3	0.37.0
	16-4	1.15.0
	16-5	0.40.0
	16-6	1.42.5
	16-7	0.12.0
	19-1	1.07.0
	19-2	0.97.5
	19-4	0.20.0
	19-5	0.11.0
	19-6	0.08.5
	21-2	0.03.0
	24-1	0.18.0
	24-2	0.26.5
	24-3	0.06.5
	24-5	0.05.5
	24-6	0.14.5
	24-7	0.01.5
	24-8	0.18.5
	25-1	0.38.0
	25-2	1.12.0
	26-1	0.25.0
	26-2	0.26.0
	26-3	0.17.5
	27-1	0.28.0
	27-2	0.20.5
	27-3	0.02.0

Number and name of the Village	Survey number and Sub-division number	Extent in Hectare
(1)	(2)	(3)
	27-4	0.06.0
	27-5	0.16.0
	27-6	0.21.5
	27-7	0.05.0
	28-1	0.05.0
	28-2	0.25.5
	28-3	0.24.0
	28-4	0.09.0
	29	1.10.0
	30	0.20.0
	31-1	0.44.0
	31-2	0.52.0
	46-2	1.72.5
	46-3	0.18.5
	46-4	0.16.5
	46-5	0.09.0
	48-1	0.65.0
	48-2	0.29.5
	48-4	0.33.0
	49-1	0.77.0
	49-2	0.37.0
	49-3	0.24.0
	49-4	0.04.5
	49-5	0.62.5
	49-6	1.58.5
	50-1	0.72.5
	50-2	0.31.5
	50-3	0.29.0
	50-4	0.30.0
	51-5	1.19.5
	56-1	0.82.0
	56-2	1.63.0
	56-3	3.37.0
	59-1	1.38.0
	60-1	0.30.5
	60-2	2.45.0
	61	0.37.5
	62-1	1.22.0
	62-2	1.13.0
	62-3	0.52.0
	63	0.23.5

Number and name of the Village	Survey number and Sub-division number	Extent in Hectare
(1)	(2)	(3)
	64	0.48.5
	66	0.68.0
	71-1	1.38.0
	71-2	0.98.5
	71-3	1.02.0
	71-4	0.56.5
	72-2	1.49.0
	72-3	0.79.0
	72-4	0.09.0
	73-1	0.80.5
	73-2	6.20.0
	75	2.66.0
	76-1	0.40.5
	76-2	0.04.5
	76-3	0.04.5
	76-4	1.03.0
	80	0.30.5
	81-1	0.67.0
	82	3.68.0
	83-3	0.98.5
	84	0.29.0
	85	0.26.5
	86-1	0.48.0
	86-2	1.49.0
	87	0.56.5
	88-1	1.21.5
	89-1	1.17.0
	89-2	0.34.0
	<b>Total</b>	<b>75.71.5</b>

1.	5, Innadu	121.64.0
2.	15, Vengodu	21.34.5
3.	16, Erukkampattu	75.71.5
4.	17, Mottaiyanur	28.78.0
	<b>TOTAL</b>	<b>247.48.0 Hectare</b>

## NOTIFICATION – II.

[G.O.Ms No.132, Environment, Climate Change and Forests (FR.13), 8th August 2024, ஆடி 23, குரோதி திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/ECCF/854/2024.—In exercise of the powers conferred by the last paragraph of Section 4 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby appoints the District Forest Officer, Villupuram, *ex-officio*, to attend on behalf of the Government at the inquiry prescribed under Chapter-II of the said Act, in respect of the land of Erukkampattu forest block proposed to be constituted as a reserved forest.

## NOTIFICATION – III.

[G.O.Ms No.132, Environment, Climate Change and Forests (FR.13), 8th August 2024, ஆடி 23, குரோதி திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/ECCF/855/2024.—In exercise of the powers conferred by the Section 14 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby appoints the Personal Assistant (General) to the Collector of Kallakurichi District, Kallakurichi, *ex-officio*, to hear the appeals, if any, against the orders passed under Sections 11, 12 and 13 of the said Act, in respect of the land of forest block of Erukkampattu proposed to be constituted as a reserved forest.

**Sethur Forest Block – IV in Natham Taluk in Dindigul District**

[G.O.Ms No.134, Environment, Climate Change and Forests (FR.13), 8th August 2024, ஆடி 23, குரோதி திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/ECCF/856/2024.—In exercise of the powers conferred by section 4 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby declares that it is proposed to constitute the land within the boundaries specified in the Schedule below as a reserved forest and appoints the Special Tahsildar (Forest Settlement), Dindigul, *ex-officio* to be the Forest Settlement Officer to exercise the powers under clause (c) of the said Section in respect of the said area.

Name of the District	:	Dindigul				
Name of the Taluk	:	Natham				
Number and name of the village	:	5, Sethur				
Name of the forest block	:	Sethur Forest Block-IV				
Survey Numbers and Extent of the forest block	:	<table border="1"> <tr> <td>33/3</td> <td>27.54.0 Hectare</td> </tr> <tr> <td>33/4</td> <td>18.58.0 Hectare</td> </tr> </table>	33/3	27.54.0 Hectare	33/4	18.58.0 Hectare
33/3	27.54.0 Hectare					
33/4	18.58.0 Hectare					
Total Extent of the Forest Block	:	<b>46.12.0 Hectare</b>				

## BOUNDARIES.

## Bit - I (Survey Number 33/3)

**North.-** The boundary starts from the tri-junction point of Survey Numbers 34A1, 32, and 33/3 of No.5, Sethur village and generally runs towards the northeast along the southern boundary of Survey Number 32 of No.5, Sethur village and thence runs towards south, west, south, east, north, west, north, northeast, south along the western, southern and eastern boundary of Survey Number 33/2 of No.5, Sethur village and reaches the bi-junction point of Survey Numbers 33/2 and 33/3 of No.5, Sethur village.

**East.-** Thence, the boundary generally runs towards east, north, east, south, east, north, south, east, south, northeast and north along the southern boundary of Survey Number 33/2 of No.5, Sethur village and reaches the bi-junction point of Survey Numbers 33/3 and 33/2 of No.5, Sethur village. Thence, the boundary runs towards southeast, west, north, west, south, east and southwest along the southwest, north, west, south, east, north and southwestern boundary of Survey Number 33/2 of No.5, Sethur village and reaches the tri-junction point of Survey Numbers 33/2, 33/3 and 60 of No.5, Sethur village.

**South.-** Thence, the boundary generally runs towards west along the northern boundary of Survey Numbers 60, 59, 57, 56 and 54 of No.5, Sethur village and reaches the tri-junction point of Survey Numbers 55, 54 and 33/3 of No.5, Sethur village.

**West.-**Thence, the boundary generally runs towards north, west and northeast along the eastern, northern and northeastern boundary of Survey Numbers 55 and 34 of No.5, Sethur village and reaches the starting point.

## Bit - II (Survey Number 33/4)

**North.-** The boundary starts from the bi-junction point of Survey Numbers 32/2 (Survey Station No.S) and 33/4 of No.5, Sethur village and generally runs towards east along the southern boundary of Survey Number 33/2 of No.5, Sethur village and reaches the tri-junction point of Survey Numbers 33/4, 15 and 33/1 of No.5, Sethur village.

**East.-** Thence, the boundary generally runs towards south along the western boundary of Survey Numbers 15 and 33/1 of No.5, Sethur village and reaches the bi-junction point of Survey Numbers 67 and 33/4 of No.5, Sethur village.

**South.-** Thence, the boundary generally runs towards west, south, west, south, west, south, west, northwest, north, west, north and west along the northern boundary of Survey Numbers 67, 66 and 33/2 of No.5, Sethur village and reaches the bi-junction point of Survey Numbers 33/2 and 33/4 of No.5, Sethur village.

**West.-** Thence, the boundary generally runs towards northeast, east, south, east, north, west, south, west, northeast, northwest, northeast and north generally along the eastern, southern, western, northern, southern, southeast, southwest and northeast and northern boundary of Survey Number 33/2 of No.5, Sethur village till it reach the starting point.



## NOTIFICATION – II.

[G.O.Ms No.134, Environment, Climate Change and Forests (FR.13), 8th August 2024, ஆடி 23, குரோதி திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/ECCF/857/2024.—In exercise of the powers conferred by the last paragraph of Section 4 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby appoints the District Forest Officer, Dindigul division, Dindigul, *ex-officio*, to attend on behalf of the Government at the inquiry prescribed under Chapter-II of the said Act, in respect of the land of Sethur forest block-IV proposed to be constituted as a reserved forest.

## NOTIFICATION – III.

[G.O.Ms No.134, Environment, Climate Change and Forests (FR.13), 8th August 2024, ஆடி 23, குரோதி திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/ECCF/858/2024.—In exercise of the powers conferred by Section 14 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby appoints the Personal Assistant (General) to the Collector of Dindigul district, Dindigul, *ex-officio* to hear the appeals, if any, against the orders passed under sections 11, 12 and 13 of the said Act, in respect of the land of Sethur forest block-IV proposed to be constituted as a reserved forest.

**Iluppakudi Forest Block in Karaikudi Taluk in Sivagangai District**

[G.O.Ms No.137, Environment, Climate Change and Forests (FR.13), 12th August 2024, ஆடி 27, குரோதி திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/ECCF/859/2024.—In exercise of the powers conferred by Section 4 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby declares that it is proposed to constitute the land within the boundaries specified in the Schedule below as a reserved forest and appoints the Special Tahsildar (Forest Settlement) Sivagangai, *ex-officio*, to be the Forest Settlement Officer to exercise the powers under clause (c) of the said section in respect of the said area.

## THE SCHEDULE.

1.	Name of the District	:	Sivagangai
2.	Name of the Taluk	:	Karaikudi
3.	Number and name of the Village	:	44, Iluppakudi
4.	Name of the forest block	:	Iluppakudi
5.	Survey Number	:	31
6.	Total Extent of the forest block	:	70.23.50 Hectare

## BOUNDARIES.

**North.-** The boundary starts from the tri-junction point of Survey Numbers 24, 31 of No.44, Iluppakudi village and Survey Number 3 of No.43, Ariyakudi village and generally runs towards east, south, east, north along the southern, western, southern, eastern boundary of Survey Number 24 of No.44, Iluppakudi village. Thence, the boundary runs towards east along the southern boundary of Survey Numbers 25, 26, 27, 28 and 29 of No.44, Iluppakudi village and reaches the junction point of Survey Numbers 31, 29, 30, 50 of No.44, Iluppakudi village.

**East.-** Thence, the boundary generally runs towards southwest, south along the western boundary of Survey Number 50 of No.44, Iluppakudi village and reaches the tri-junction point of Survey Numbers 50, 36 and 31 of No.44, Iluppakudi village.

**South.-** Thence, the boundary generally runs towards northwest, southwest, north, west along the northern boundary of Survey Number 36 eastern and northern boundary of Survey Number 35, northern boundary of Survey Numbers 34, 33 of No.44, Iluppakudi village and reaches the junction point of Survey Numbers 32, 31, 33 of No.44, Iluppakudi village and Survey Number 207 of No.43, Ariyakudi village.

**West.-** Thence, the boundary generally runs towards north along the eastern boundary of Survey Number 32 of No.44, Iluppakudi village and Survey Number 3 of No.43, Ariyakudi village and reaches the starting point.

## NOTIFICATION – II.

[G.O.Ms No.137, Environment, Climate Change and Forests (FR.13), 12th August 2024, ஆடி 27, குரோதி திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/ECCF/860/2024.—In exercise of the powers conferred by the last paragraph of Section 4 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby appoints the District Forest Officer, Sivagangai, *ex-officio*, to attend on behalf of the Government at the inquiry prescribed under Chapter-II of the said Act, in respect of the land of Iluppakudi forest block proposed to be constituted as a reserved forest.

## NOTIFICATION – III.

[G.O.Ms No.137, Environment, Climate Change and Forests (FR.13), 12th August 2024, ஆடி 27, குரோதி திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/ECCF/861/2024.—In exercise of the powers conferred by Section 14 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby appoints the Assistant Commissioner (Excise) of Sivagangai District, Sivagangai, *ex-officio*, to hear the appeals, if any, against the orders passed under sections 11, 12 and 13 of the said Act in respect of the land of Iluppakudi forest block proposed to be constituted as reserved forest.

**Mangalapuram Forest Block in Rasipuram Taluk in Namakkal District**

[G.O.Ms No.139, Environment, Climate Change and Forests (FR.13), 12th August 2024, ஆடி 27, குரோதி திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/ECCF/862/2024.—In exercise of the powers conferred by Section 4 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby declares that it is proposed to constitute the land within the boundaries specified in the Schedule below as a reserved forest and appoints the Special Tahsildar (Forest Settlement), Attur, *ex-officio* to be the Forest Settlement Officer to exercise the powers under clause (c) of the said section in respect of the said area.

THE SCHEDULE.

1.	Name of the District	:	Namakkal
2.	Name of the Taluk	:	Rasipuram
3.	Number and name of the Village	:	73, Mangalapuram
4.	Name of the forest block	:	Mangalapuram forest block
5.	Survey Number	:	324/62
6.	Total Extent of the forest block	:	17.80.0 Hectare

BOUNDARIES.

**North.-** The boundary starts from the tri-junction point of Survey Numbers 324/61, 324/1 and 324/19 of No.73, Mangalapuram village and generally runs towards east along the southern boundary of Survey Numbers 324/61 and 324/59 of No.73, Mangalapuram village and reaches the tri-junction point of Survey Numbers 324/59, 324/1 and 324/62 of No.73, Mangalapuram village.

**East.-** Thence, the boundary generally runs towards south, west, south, east and south along the western boundary of Survey Number 324/1 and southern, western, northern boundary of Survey Number 324/65 of No.73, Mangalapuram village and reaches the bi-junction point of Survey Numbers 324/1 and 324/62 of No.73, Mangalapuram village.

**South.-** Thence, the boundary generally runs towards west, north, west, southwest, south, west along the northern boundary of Survey Numbers 324/1, 324/64 and eastern, northern boundary of Survey Number 324/25 and northwestern, western boundary of Survey Number 324/24 of No.73, Mangalapuram village and northern boundary of No.71, Ayilpatti village and reaches the tri-junction point of Survey Numbers 324/63, 324/1 of No.73, Mangalapuram village and No.71, Ayilpatti village.

**West.-** Thence, the boundary generally runs towards northwest, northeast along the northeastern and northwestern boundary of Survey Numbers 324/63, 324/23 and northeastern and northern boundary of Survey Number 330 of No.73, Mangalapuram village. Thence, the boundary generally runs towards south, east, north along the western

and southern boundary of Survey Number 324/22 and southern boundary of Survey Number 324/20 and southern and eastern boundary of Survey Number 324/19 of No.73, Mangalapuram village and reaches the starting point.

NOTIFICATION – II.

[G.O.Ms No.139, Environment, Climate Change and Forests (FR.13), 12th August 2024, ஆடி 27, குரோதி திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/ECCF/863/2024—In exercise of the powers conferred by the last paragraph of section 4 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby appoints the District Forest Officer, Namakkal, *ex-officio*, to attend on behalf of the Government at the inquiry prescribed under Chapter-II of the said Act, in respect of the land of Mangalapuram forest block proposed to be constituted as a reserved forest.

NOTIFICATION – III.

[G.O.Ms No.139, Environment, Climate Change and Forests (FR.13), 12th August 2024, ஆடி 27, குரோதி திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/ECCF/864/2024—In exercise of the powers conferred by the Section 14 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby appoints the Personal Assistant (General) to the Collector of Namakkal District, Namakkal, *ex-officio*, to hear appeals, if any, against the orders passed under sections 11, 12 and 13 of the said Act in respect of the land of Mangalapuram forest block proposed to be constituted as a reserved forest.

P.SENTHILKUMAR,  
Principal Secretary to Government.

LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT

**Revision of minimum rates of wages for Employment in Shops and Commercial Establishments under the Minimum Wages Act.**

[G.O. (2D). No. 65, Labour Welfare and Skill Development (J1), 20th August 2024, ஆவணி 4, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/865/2024.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of section 3 and sub-section (2) of section 5 of the Minimum Wages Act, 1948 (Central Act XI of 1948) and in supersession of the Labour and Employment Department Notification No.II(2)/LE/205(m)/2019 published at pages 1-6 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette*, dated the 5th March 2019, the Governor of Tamil Nadu, after consultation with the Advisory Board, hereby revises the minimum rates of wages payable to the classes of employees in the Employment in Shops and Commercial Establishments in the State of Tamil Nadu, specified in column(1) of the Schedule below, as specified in the corresponding entries in column (2) thereof, the draft of the same having been previously published as required by clause (b) of sub-section (1) of section 5 of the said Act.

2. This Notification shall come into force with effect on and from the date of its publication in the Tamil Nadu Government Gazette.

THE SCHEDULE.

**Employment In Shops and Commercial Establishments.**

Classes of Employees. (1)	Minimum rates of basic wages (per month) (2)			
	Zone-A (1) (Rs.P.)	Zone-B (2) (Rs.P.)	Zone-C (3) (Rs.P.)	Zone-D (4) (Rs.P.)
<b>I. GENERAL CATEGORIES:</b>				
(1) Manager.	7390.00	7328.00	7264.00	7214.00
(2) Sales Manager.				
(3) Field Officer.				
(4) Development Officer.				
(5) Office Incharge.				
(6) Assistant Manager.	6880.00	6815.00	6753.00	6691.00
(7) Accountant.				
(8) Supervisor.				
(9) Sales Executive.				
(10) Purchaser.	6880.00	6815.00	6753.00	6691.00
(11) Store Keeper.				
(12) Agent.				
(13) Sales Promotion Employees.				
(14) Cashier.	6829.00	6753.00	6680.00	6619.00
(15) Clerk.				
(16) Typist-cum-Clerk.				
(17) Typist.				
(18) Stenographer.				
(19) Salesman.				
(20) Sales Representative.				
(21) Auction Bidder.				
(22) Tradesman.				
(23) Bill Writer.				

Classes of Employees. (1)	Minimum rates of basic wages (per month) (2)			
	Zone-A (1) (Rs.P.)	Zone-B (2) (Rs.P.)	Zone-C (3) (Rs.P.)	Zone-D (4) (Rs.P.)
(24) Bill Collector.	6767.00	6691.00	6619.00	6553.00
(25) Booking Clerk.				
(26) Bill Clerk.				
(27) Godown Keeper.				
(28) Assistant Salesman.				
(29) Godown Incharge.				
(30) Accounts Assistant.				
(31) Receptionist.				
(32) Lineman.				
(33) Tally Clerk.				
(34) Security Guard.	6691.00	6619.00	6541.00	6470.00
(35) Weighman.				
(36) Driver.				
(37) Peon.				
(38) Watchman.				
(39) Shop Assistant.				
(40) Helper.				
(41) Packer.				
(42) Attender.				
(43) Delivery Boy.				
(44) Messenger.				
(45) Lift Operator.				
(46) Shop Boy.				
(47) Water Boy.				
(48) Sweeper.				
(49) Gardener.				
(50) Scavenger.				
<b>II. SPECIAL CATEGORIES:</b>				
<b>(1) Chemist and Druggist Shop:</b>				

Classes of Employees. (1)	Minimum rates of basic wages (per month) (2)			
	Zone-A (1) (Rs.P.)	Zone-B (2) (Rs.P.)	Zone-C (3) (Rs.P.)	Zone-D (4) (Rs.P.)
(a) Pharmacist.	7390.00	7328.00	7264.00	7214.00
(b) Chemist.				
(c) Compounder.				
<b>(2) Hair Dressing Saloon / Beauty Parlour:</b>				
(a) Hair Dresser.	6880.00	6815.00	6753.00	6675.00
(b) Hair Cutter.				
(c) Beautician				
<b>(3) Photo Studios:</b>				
(a) Photographer.	6829.00	6753.00	6680.00	6619.00
(b) Photo Artist.				
(c) Assistant Photo Artist.	6767.00	6691.00	6619.00	6553.00
(d) Assistant Photographer.				
<b>(4) Service Shops (Watch / Radio / Bicycle):</b>				
(a) Watch Mechanic.	6880.00	6815.00	6753.00	6691.00
(b) Radio Mechanic / Repairer.				
(c) Audio & Video Mechanic/ Repairer.				
(d) Bicycle Fitter.	6691.00	6619.00	6541.00	6470.00
<b>(5) Optical Shops:</b>				
(a) Optical Mechanic / Grinder Purchaser.	6880.00	6815.00	6753.00	6691.00
(b) Refractionary Man				
<b>(6) Block Making and Rubber Stamp Making:</b>				
(a) Engraver.	6880.00	6815.00	6753.00	6691.00
(b) Block Maker.				
(c) Assistant Engraver.	6767.00	6691.00	6619.00	6553.00

Classes of Employees. (1)	Minimum rates of basic wages (per month) (2)			
	Zone-A (1) (Rs.P.)	Zone-B (2) (Rs.P.)	Zone-C (3) (Rs.P.)	Zone-D (4) (Rs.P.)
(d) Painter / Artist.	6829.00	6753.00	6680.00	6619.00
<b>(7) Electrical Light and Sound Services Shop:</b>				
(a) Electrician / Wireman / Electrical Repairer.	6829.00	6753.00	6680.00	6619.00
(b) Assistant Wireman.	6767.00	6691.00	6619.00	6553.00
(c) Mike Operator.				
<b>(8) Diagnostic Laboratory:</b>				
(a) Radiographer.	6829.00	6753.00	6680.00	6619.00
(b) X-Ray Photographer.				
(c) Laboratory Technician / Analyst.				
<b>(9) Chit Funds and Co-operative Societies:</b>				
(a) Chief Accountant.	6880.00	6815.00	6753.00	6691.00
(b) Office Superintendent.				
(c) Secretary.				
(d) Auditor.				
(e) Personal Assistant.				
(f) Junior Development Officer.	6829.00	6753.00	6680.00	6619.00
(g) Legal Assistant.				
<b>(10) Boarding and Lodges:</b>				
(a) Room Boy.	6691.00	6619.00	6541.00	6470.00
(b) Canvassar.				
(c) Mason.	6829.00	6753.00	6680.00	6619.00
(d) Plumber.				
(e) Painter.				
(f) Electrician.				

Classes of Employees. (1)	Minimum rates of basic wages (per month) (2)			
	Zone-A (1) (Rs.P.)	Zone-B (2) (Rs.P.)	Zone-C (3) (Rs.P.)	Zone-D (4) (Rs.P.)
<b>(11) Furniture:</b>				
(a) Carpenter.				
(b) Polisher.	6880.00	6815.00	6753.00	6691.00
(c) Rattan Worker.				
<b>(12) Miscellaneous Workers:</b>				
(a) Technician in Musical Instrument Shop.				
(b) Umbrella Fitting, Stitching and Cutting in Umbrella Shop.	6880.00	6815.00	6753.00	6691.00
(c) Polisher in Automobile Dealer Shop.				
(d) Suitcase / All Kinds of Bags and Purse makers (other than in leather).				
(e) Operator in Petrol Bunks.	6691.00	6619.00	6541.00	6470.00
(f) Photo Frame Worker and Cutter.	6829.00	6753.00	6680.00	6619.00
(g) Skilled Labour in Lift Installing Establishments.	6880.00	6815.00	6753.00	6691.00
(h) Air Condition Plant Operator.	6880.00	6815.00	6753.00	6691.00
(i) Fruit Juice and Lassi Makers in the Shops.	6767.00	6691.00	6619.00	6553.00
(j) Engraver in Steel and Aluminium Vessels Shops.	6829.00	6753.00	6680.00	6619.00
(k) Fire Wood Cutter in Fire Wood Shop.	6767.00	6691.00	6619.00	6553.00

Classes of Employees. (1)	Minimum rates of basic wages (per month) (2)			
	Zone-A (1) (Rs.P.)	Zone-B (2) (Rs.P.)	Zone-C (3) (Rs.P.)	Zone-D (4) (Rs.P.)
(l) Tyre Grinder in Tyre Resoling, Retreading and Tube Vulcanizing Shops.	6829.00	6753.00	6680.00	6619.00
(m) Workers engaged in Drying, Storing, Washing, Measuring, Loading and Unloading in Pandagasalai, Warehouse, Godown, Store Room and Hill Produce Merchant Shops.	6691.00	6619.00	6541.00	6470.00
(n) General Workers in all Shops and Commercial Establishments other than in Administration and Clerical Cadre and who are not covered in any of the above categories.	6691.00	6619.00	6541.00	6470.00

**Explanations.- (1) Dearness Allowance.-** In addition to the minimum rates of basic wages fixed above, the employees shall be paid dearness allowance as indicated below:-

- (i) The dearness allowance is linked to the Average Consumer Price Index of Chennai City for the year 2010, that is 161 points (with base 2001=100) and for any further raise of every one point over and above 161 points, an increase of Rs.40.18 (Rupees forty and paise eighteen only) per month shall be paid as dearness allowance.
- (ii) The dearness allowance shall be calculated every year on the first April on the basis of the average of the consumer price indices for the preceding 12 months, that is from January to December; and
- (iii) The first calculation of the dearness allowance shall thus be effective from the date of publication of this Notification in the *Tamil Nadu Government Gazette*, based on the average Chennai City Consumer Price Index for the previous year, that is from January to December.

(2) The classification of zones shall be as follows:-

- (i) Zone – A : All Corporations and Special Grade Municipalities.
- (ii) Zone – B : All Municipalities other than Special Grade Municipalities.
- (iii) Zone – C : All Townships, Town Panchayats and Contonments.
- (iv) Zone – D : All places other than those mentioned in Zones A, B and C.

(3) Where the nature of work is the same, no distinction in the payment of wages shall be made between men and women employees.

(4) To arrive at daily rates of wages, the monthly wages shall be divided by 26.

(5) Wherever the existing wages are higher than the minimum wages fixed herein, such higher wages shall be continued to be paid.

#### Disputes between Workmen and Managements referred to Industrial Tribunal for Adjudication.

**ஸ்விங் ஸ்டெட்டர் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், காஞ்சிபுரம் மாவட்டம்.**

[அரசாணை (டி) எண். 601, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 19 ஆகஸ்ட் 2024, ஆவணி 3, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/866/2024.—காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்விங் ஸ்டெட்டர் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிர்வாகத்திற்கும் சென்னை, ஸ்விங் ஸ்டெட்டர் எம்ளாயீஸ் யூனியனுக்குமிடையே தொழிற்சாலை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்சாலை உள்ள கோரிக்கையை சென்னை, தொழிற்சாலை நிர்வாகத்தின் தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் சென்னை, தொழிற் சாலை நிர்வாகத்தின் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

#### எழுவினா

27.06.2022 அன்று தொழிற்சாலைகள் சட்டம் பிரிவு 12(3)-ன் கீழ் செய்துகொள்ளப்பட்டுள்ள முத்தரப்பு ஒப்பந்தத்தில் இனம் 11-ல் D6 மற்றும் F75 ஆகிய Unit-களில் ஷிப்டு ஒன்றிற்கு 165 மனிதவளம் (Manpower) வீதம் மூன்று ஷிப்ட்களுக்கு சேர்ந்து 495 மனிதவளத்தை (Manpower) பயன்படுத்தி 39 Truck Mixer-கள் செய்யப்பட வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் நிர்வாகம் ஒப்பந்தப்படியாக மனிதவளத்தை (Manpower) அளிக்காமல் ஒப்பந்த தொழிலாளர்களையும் சேர்த்து ஒப்பந்தப்படியான உற்பத்தி இலக்கை அளிக்க கோருகிறது என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கையின்படி நிர்வாகம் ஒப்புக்கொண்ட மனிதவளம் (Manpower) என்பது ஒப்பந்த தொழிலாளர்களையும்

உள்ளடக்கியதா? அல்லது நிர்ந்தர தொழிலாளர்களை மட்டுமா? என பொருள் கொள்வதில் உள்ள சிரமத்தை நீக்க உரிய ஆணை பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிற் சாலை நிர்வாகம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

#### கேட்டர்பில்லர் இந்தியா பிரைவேட் லிமிடெட், திருவள்ளூர் மாவட்டம்.

[அரசாணை (டி) எண். 602, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 20 ஆகஸ்ட் 2024, ஆவணி 4, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/867/2024.—திருவள்ளூர் மாவட்டம், கேட்டர்பில்லர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாகத்திற்கும் கேட்டர்பில்லர் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்திற்குமிடையே தொழிற்சாலை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்சாலை உள்ள கோரிக்கையை சென்னை, தொழிற்சாலை நிர்வாகத்தின் தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் சென்னை, தொழிற் சாலை நிர்வாகத்தின் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

#### எழுவினா

03.08.2023 முதல் 08.08.2023 வரை திரு. ஜி. சிவக்குமார் என்பவருக்கு சென்னை மெட்வே மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைக்காக திரு. சிவகுமார் என்பவரின் காப்பீட்டு அட்டையை பயன்படுத்தி மருத்துவ செலவிற்காக பயன்படுத்தப்பட்ட ரூ. 2,03,329-ஐ நிர்வாகம் மனுதாரருக்கு திருப்பி செலுத்த வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிற்சாலை நிர்வாகம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண். 603, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 20 ஆகஸ்ட் 2024, ஆவணி 4, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/868/2024.—திருவள்ளூர், கேட்டர்பில்லர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாகத்திற்கும் கேட்டர்பில்லர் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஓர்க்கர்ஸ் யூனியன் என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற்சாலை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்சாலை உள்ள கோரிக்கைகளில் கீழ்க்காணும் கோரிக்கை எண் 5-ஐ சென்னை, தொழிற்சாலை நிர்வாகத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாக்களுடன் சென்னை, தொழிற்சாலை சட்டத்தின் தீர்வுக்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

### எழுவினா

#### கோரிக்கை எண். 5

நிலம் கொடுத்த விவசாயிகளின் வாரியகங்களுக்கு வேலை என்ற அடிப்படையில் பயிற்சி முடிந்துள்ள 12 தொழிலாளர்களுக்கும் ஆப்ரேட்டர்களாக நியமனம் செய்யப்பட வேண்டும் என்றும், அதற்கான ஊதியமும், இதர பயன்களும் வழங்கப்பட வேண்டுமென கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு சென்னை, தொழிற்சாலை சட்டக் கோரிக்கைகளைக் கொண்டு கொள்ளப்படுகிறது.

#### Disputes between Workmen and Managements referred to Labour Courts for Adjudication.

#### நீலமலை அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிட், காட்டேரி மற்றும் சட்டன் எஸ்டேட் AVT குரூப், குன்னூர்

[அரசாணை (டி) எண். 592, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி2)த் துறை, 14 ஆகஸ்ட் 2024, ஆடி 29, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/869/2024.—நீலமலை அக்ரோ இண்டஸ்ட்ரீஸ், லிட், காட்டேரி மற்றும் சட்டன் எஸ்டேட் AVT குரூப், குன்னூர் என்ற நிர்வாகத்திற்கும் தி நீலகிரி டிஸ்ட்ரிக்ட் எஸ்டேட் ஒர்க்கர்ஸ் யூனியன் (INTUC) தொழிற்சங்க உறுப்பினர் திரு. ரமேஷ் என்பவருக்கும் இடையே தொழிற்சாலை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தகராறை எழுவினாவுடன் உதகமண்டலம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் உதகமண்டலம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

### எழுவினா

மனுதாரர் திரு. ரமேஷ் என்ற தொழிலாளரை பவானி டிவிசனிலிருந்து முத்தநாடு பேக்டரிக்கு பணியிட மாறுதல் செய்து வழங்கிய நிர்வாகத்தின் உத்தரவை ரத்து செய்திட வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதுதானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு உதகமண்டலம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்

கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண். 593, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி2)த் துறை, 14 ஆகஸ்ட் 2024, ஆடி 29, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/870/2024.—நீலமலை அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிட், காட்டேரி மற்றும் சட்டன் எஸ்டேட் AVT குரூப், குன்னூர் என்ற நிர்வாகத்திற்கும் தி நீலகிரி டிஸ்ட்ரிக்ட் எஸ்டேட் ஒர்க்கர்ஸ் யூனியன் (INTUC) தொழிற்சங்க உறுப்பினர் திருமதி பிரேமா என்பவருக்கும் இடையே தொழிற்சாலை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தகராறை எழுவினாவுடன் உதகமண்டலம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் உதகமண்டலம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

### எழுவினா

மனுதாரர் திருமதி பிரேமா என்பவரை சட்டன் டிவிசனிலிருந்து லூசியானா டிவிசனுக்கு பணியிடமாறுதல் செய்து வழங்கிய நிர்வாகத்தின் உத்தரவை ரத்து செய்திட வேண்டுமென்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு உதகமண்டலம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

#### ஷாலிமார் பெயிண்ட்ஸ் லிமிடெட்

[அரசாணை (டி) எண். 599, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (டி2)த் துறை, 19 ஆகஸ்ட் 2024, ஆவணி 3, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/871/2024.—திருவள்ளூர் மாவட்டம், ஷாலிமார் பெயிண்ட்ஸ் நிர்வாகத்திற்கும் சும்மிடிப்பூண்டி தொகுதி பொதுத் தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கத்திற்குமிடையே தொழிற்சாலை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்சாலை உள்ள கோரிக்கையை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் சென்னை, தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

### எழுவினா

25.03.2023 முதல் மனுதாரர் தொழிற்சங்கத்தை சார்ந்த 53 தொழிலாளர்கள் பணிக்கு வந்தும், எவ்வித காரணமும் தெரிவிக்காமல் நிர்வாகம் பணி வழங்க மறுத்தது. தொழிலாளர் விரோத போக்கு ஆகும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

**தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சும்பகோணம் விமிடெட், சும்பகோணம் மண்டலம்.**

[அரசாணை (டி) எண். 600, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 19 ஆகஸ்ட் 2024, ஆவணி 3, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/872/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சும்பகோணம் விமிடெட் நிர்வாகத்திற்கும் SVS-AAP மாநில அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற் தகராறில் உள்ள கோரிக்கையை சும்பகோணம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1C) பிரிவிலும், 10(1d) பிரிவின் வரம்பு நியந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன், சும்பகோணம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்பப்படவேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

#### எழுவினா

திரு. K. ஸ்ரீகாந்த், ஓட்டுநருக்கு (பணி எண். 15DR014) வருடாந்திர ஊதிய உயர்வினை 6 மாத காலத்திற்கு கூட்டுவிளைவுடன் (6 Months with cumulative effect) தொடர்ந்து தள்ளி வைத்து நிர்வாகம் பிறப்பித்த 14.10.2021 நாளிட்ட உத்தரவு எண். TNSTC/KUM/DS-2850/MICO71/D07-456/2021 என்ற உத்தரவினை இரத்து செய்யவேண்டுமென்ற தொழிற் சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சும்பகோணம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

#### TOURISM, CULTURE AND RELIGIOUS ENDOWMENTS DEPARTMENT

**Archaeology Announcement - 2022-2023 - Cave Temple (Hillock) at Vadikkottai Village, (Anaiyur) Sankaran Kovil Taluk, Tenkasi District under the Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act.**

[G.O.Ms. No. 200, Tourism, Culture and Religious Endowments (MA4-2), 13 ஜூன் 2024, வைகாசி 31, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/873/2024.—WHEREAS, the Government of Tamil Nadu are of opinion that the ancient monument specified in the Schedule below requires protection under the Tamil Nadu Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act, 1966 (Tamil Nadu Act 25 of 1966);

NOW, THEREFORE, in exercise of powers conferred by sub-section (1) of Section 3 of the said Act, the Governor of Tamil Nadu hereby gives two months notice of the intention to declare the said ancient monuments to be protected monuments;

Notice is hereby given that the proposal will be taken into consideration on or after the expiry of two months from the date of publication of this Notification in the *Tamil Nadu Government Gazette* and that any objection or suggestion, which may be received with respect to thereof, from any person interested in the said ancient monuments before the expiry of the said period of two months will be considered by the Government of Tamil Nadu. Objections or Suggestions if any, should be addressed to the Additional Chief Secretary to Government, Tourism, Culture and Religious Endowments Department, Fort St. George, Secretariat, Chennai 600 009.

#### THE SCHEDULE

1	State	Tamil Nadu
2	District	Tenkasi
3	Taluk	Sankarankovil
4	Village Name	Vadikkottai
5	Village Number	12
6	Name of the Monument	Cave Temple (Hillock)
7	Location	This Cave Temple (Monument) is located at Temple Hillock in Anaiyur at Vadikkottai Village, which is 8 Kms away from the Sankarankovil Railway Station via Sankarankovil to Rajapalayam Main Road
8	Revenue Survey Number in which monument exist	74
9	Total Extent	28.61.5 Hectares. Ares
10	<b>Area required for protection</b>	74
	(a) Revenue Survey Number	
	(b) Extent	28.61.5 Hectares. Acres
	(c) Ownership	Government Land - Hillock (Tirvai Erpatatha Tarichu)
11.	Area required for approach road	----
	(a) Revenue Survey Number	
	(b) Extent	----
	(c) Ownership	----



## 12. Respective Boundaries

Side	Revenue Survey Number	Ownership
North	73	Government Land (odai)
	77/6	Kala (Vagaiyara)
South	100/1	Thangapandian (Vagaiyara)
	100/2	Thangapandi
	100/3	Thangapandian (Vagaiyara)
	102/1	Marudaiya (Vagaiyara)
	102/2	Shanmugaiya (Vagaiyara)
	103/1	Muthiah (Vagaiyara)
	103/3	Marudaiya (Vagaiyara)
	104/4	Government Purampokku Odai
East	64/1	Pandith Devar (Vagaiyara)
	64/2	Muthupandi (Vagaiyara)
	65	Government Land (Kulam)
	70/1B3	Mohan (Vagaiyara)
	70/2	Government Land (Tharisu)
	71/1	Muthiah Devar
	71/3	Ramesh Babu
	71/4A	Ramesh Babu
	72/3	Government Land (Mayanam)
	72/4	Guruswamy Devar
West	75/12	Pichaipapandi
	75/13	Muthiah Devar
	75/ 14	Kuzhalamani Devar
	75/15	Sundaraiyah Devar
	75/16	Sundaraiyah Devar
	76	Kala (Vagaiyara)
	83/2B	Tamil Nadu Bhoodan Board
	83/3A	Jayarani (Vagaiyara)
	98/3	-
	99/1	Veeraputhiran
	99/2	Subramaniammal
	99/3	Manicka Devar (Vagaiyara)
	99/4A	Paramasiva Devar (Vagaiyara)
	99/4B	Paramasiva Devar (Vagaiyara)

## அறிவிக்கை.

[அரசாணை (நிலை) எண். 200, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறிநிலையங்கள் (அதொ-2)த் துறை, 13th ஜூன் 2024 வைகாசி 31, குரோதி, திருவள்ளூர் ஆண்டு-2055.]

பின்வரும் விவர அட்டவணையில் குறிப்பிட்டுள்ள வரலாற்றுச் சின்னங்களை 1966-ஆம் ஆண்டு தமிழ்நாடு பழங்கால வரலாற்றுச் சின்னங்கள் தொல்லியல் சிறப்பிடங்கள் மற்றும் எஞ்சிய சின்னங்கள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 25/1966) கீழ் பாதுகாத்தல் அவசியமென அரசு கருதுகிறது.

ஆகவே, தற்போது மேற்கூறிய சட்டத்தின் 3-ஆம் பிரிவைச் சேர்ந்த (1) ஆம் உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் படி, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் மேற்கூறிய பழங்கால சின்னத்தினை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்க தாம் கருதுவதாக குறிப்பிட்டு, இதற்கு இரண்டு மாத கால அவகாசம் அளிக்கிறார்.

இந்த அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாள் முதல் அல்லது அதன் பிறகு 2 மாத காலம் முடிவடைந்த பின்னர் மேற்கூறிய கருத்துரு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று இதன் மூலம் அறிவிக்கை வழங்கப்படுகிறது. மேற்கூறிய நினைவுச் சின்னத்தில் பற்றுள்ள எவரிடமிருந்தும் 2 மாத காலம் முடிவடைவதற்கு முன்னர் வரப்பெறும் மறுப்புரைகள் அல்லது ஆலோசனைகள் எதனையும் தமிழ்நாடு அரசு கருதிப்பார்க்கும். மறுப்புரைகள் அல்லது ஆலோசனைகள் எவையேனும் இருப்பின் அவற்றை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறிநிலையங்கள் துறை, புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை, தலைமைச் செயலகம், சென்னை - 600 009 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

## விவர அட்டவணை

1.	மாநிலம்	தமிழ்நாடு
2.	மாவட்டம்	தென்காசி
3.	வட்டம்	சங்கரன்கோயில்
4.	கிராமம் பெயர்	வாடிக் கோட்டை
5.	கிராமம் எண்	12
6.	நினைவுச்சின்னத்தின் பெயர்.	குக்கைக்கோயில் மலைக்குன்று
7.	அமைவிடம்	சங்கரன்கோயில் - ராஜபாளையம் பிரதான சாலையில் சங்கரன்கோயில் இரயில் நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் வாடிக் கோட்டை கிராமத்தில் ஆணையர் மலைப் பகுதியில் இக்கூகைக்கோயில் அமைந்துள்ளது.
8.	இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ள வருவாய் நில அளவை எண்	74
9.	மொத்த பரப்பு	28,61.5 ஏக்கர்ஸ் ஹெக்டேர்ஸ்.

10.	<b>பாதுகாக்க தேவைபடுகின்ற பரப்பு</b>	74
	(அ) வருவாய் நில அளவை எண்	
	(ஆ) பரப்பு	28.61.5 ஹெக்டேர்ஸ். ஏர்ஸ்
	(இ) உரிமத்துவம்	அரசு நிலம் (மலைக்குன்று) தீர்வை ஏற்படாத தரிசு
11	<b>தேவைப்படுகிற பரப்பில் அணுகும் சாலைகள்</b>	-----
	(அ) வருவாய் நில அளவை எண்	
	(ஆ) பரப்பு	
	(இ) உரிமத்துவம்	

## 11. சம்பந்தப்பட்ட எல்லைகள்:

திசை	வருவாய் நில அளவை எண்	உரிமத்துவம்
வடக்கு	73	அரசு நிலம் (ஓடை)
	77/6	கலா (வகையறா)
தெற்கு	100/1	தங்கப்பாண்டியன் (வகையறா)
	100/2	தங்கப்பாண்டி
	100/3	தங்கப்பாண்டியன் (வகையறா)
	102/1	மருதையா (வகையறா)
	102/2	சண்முகையா (வகையறா)
	103/1	முத்தையா (வகையறா)
	103/3	மருதையா (வகையறா)
	104/4	அரசு புறம்போக்கு ஓடை
கிழக்கு	64/1	பாண்டித்தேவர் வகையறா
	64/2	மருதுபாண்டிய வகையறா
	65	அரசு நிலம் (குளம்)
	70/1B3	மோகன் (வகையறா)

திசை	வருவாய் நில அளவை எண்	உரிமத்துவம்	
	70/2	அரசு நிலம் (தரிசு)	
	71/1	முத்தையாத் தேவர்	
	71/3	ரமேஷ்பாபு	
	71/4A	ரமேஷ்பாபு	
	72/3	அரசு நிலம் (மயானம்)	
	72/4	குருசாமித்தேவர்	
	மேற்கு	75/12	பிச்சைப்பாண்டி
		75/13	முத்தையாத் தேவர்
75/14		குழலாமணித் தேவர்	
75/15		சுந்தரையாத் தேவர்	
75/16		சுந்தரையாத் தேவர்	
76		கலா (வகையறா)	
83/2B		தமிழ்நாடு பூமிதானம் போடு	
83/3A		ஜெயராணி (வகையறா)	
98/3		--	
99/1		வீரப்புத்திரன்	
99/2		சுப்பிரமணியம்மாள்	
99/3		மாணிக்கத்தேவர் (வகையறா)	
99/4A	பரமசிவத்தேவர் (வகையறா)		
99/4B	பரமசிவத்தேவர் (வகையறா)		

**க. மணிவாசன்,**  
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.